

10. ஸுபத்து வரலாம் என அஞ்சம் போது ஒது வேண்டியது:-

اللَّهُمَّ إِنِّي أَسأْلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسأْلُكَ  
الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَا لِي اللَّهُمَّ اسْتُرْ  
عُورَاتِي وَآمِنْ رَوْعَاتِي اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي  
وَعَنْ يَمِينِي وَعَنْ شَمَائِيلِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ  
أُغْتَالَ مِنْ تَحْتِي . (رواہ أبو داود)

11. கவலை, துன்பம் ஏற்படும் போது ஒது வேண்டியது:-

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ إِبْنُ عَبْدِكَ إِبْنُ أَمْتِكَ نَاصِيَتِي بِيَدِكَ  
مَاضٍ فِي حُكْمِكَ عَدْلٌ فِي قَضَاوَكَ أَسأْلُكَ بِكُلِّ اسْمٍ  
هُوَ لَكَ سَمِّيَتْ بِهِ نُفْسَكَ أَوْ أَنْزَلْتُهُ فِي كِتَابِكَ أَوْ عَلَمْتَهُ  
أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ أَسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ  
أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ صَدْرِي وَجَلَاءَ حُزْنِي  
وَذَهَابَ هَمِّي . (رواہ أَحْمَد)

தொடர்புகளுக்கு:

سُرில்லா மியூசு

ஸமயீர் லங்கா பல்லியினால் உல்லா  
அகில இலங்கை ஜமியியத்துல் உலமா

ALL CEYLON JAMIYYATHUL ULAMA

(Incorporated by Act of Parliament No.:51 of 2000)

211, Orabi Pasha Street,  
Colombo 10, Sri Lanka.  
(T) +94 11 745885/6,  
(F) +94 11 2435859

(W) [www.acju.lk](http://www.acju.lk) (E) [mail@acju.net](mailto:mail@acju.net)  
(Official twitter) ACJUNews

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُو بِالصَّدِّيقِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

விசுவாசங்கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஔன் 2:153)

## أدعية الكرب والمصائب

துன்ப துயரங்களின்போது ஒது வேண்டியவை

திலீர் அபத்துக்கள், சோதனைகள் ஏற்படும் போதும்,  
இன்னும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சகோதர,  
சகோதரிகள் கவனிக்க வேண்டியவை

- அல்லாஹ் வுடனான தொடர்பை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
- பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்.
- அனைத்து பிரச்சினைகளையும் அல்லாஹ் விடமே மன்றாடி, முறையிடுங்கள்.
- ஸான்னத்தான நோன்புகள், வணக்கங்களில் கூடுதலாக ஈடுபாடு காட்டுவதுடன், ஐவேளைத் தொழுகைகளை நியமமாக நிறைவேற்றுங்கள்.
- காலை, மாலை திக்ருகள் மற்றும் சந்தர்ப்ப துஆக்களை ஒது வாருங்கள்.

வெளியீடு:



அகில இலங்கை ஜமியியத்துல் உலமா  
கொழும்பு - இலங்கை.

**காலை, மாலை நேரங்களிலும், கச்ட நட்டங்களின்  
போதும் ஒது வேண்டியவை**

01. காலைப் பொழுதில் ஒது வேண்டியது:-

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ  
النُّشُورُ. (صحیح الترمذی)

02. மாலைப் பொழுதில் ஒது வேண்டியது:-

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَ وَبِكَ نَمُوتُ  
وَإِلَيْكَ الْمُصِيرُ. (صحیح الترمذی)

03. பீதி, தீங்குகள் ஏட்படாதிருக்க காலையிலும், மாலையிலும்  
ஒது வேண்டியது. (முன்று முறை) :-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ. (صحیح الترمذی)

04. திடீர் ஆபத்துக்கள் நேராதிருக்க ஒது வேண்டியது.  
(முன்று முறை) :-

بِسْمِ اللَّهِ الرَّزِّيْيِ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ  
وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ. (صحیح ابن ماجہ)

05. பிரச்சினைகள் கஷ்டங்கள் ஏற்படும் போது ஒது  
வேண்டியது:-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمُ  
لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ  
الْكَرِيمُ (متفق عليه)

06. பிரச்சினையின் போது ஒது வேண்டியது:

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أَجْرِنِي فِي مُصِيرَتِي وَاخْلُفْ لِي  
خَيْرًا مِنْهَا. (رواہ مسلم)

07. ஆபத்து வந்து விட்டால் ஒது வேண்டியது:-

حَسِيبِ اللَّهِ وَنِعْمَ الْوَكِيلُ. (سن أبي داود)

08. ஆபத்துக்களில் கிருந்து பாதுகாப்புப் பெற ஒது  
வேண்டியது:-

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سَبَّحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ.  
(صحیح الترمذی)

09. ஓரு கூட்டத்தாரர்க் கண்டு பயந்தால் ஒது  
வேண்டியது:-

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي تُحْوِرِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ.  
(رواہ أحمد و أبو داود)